

Arihant Foundations & Housing Limited

New #3 Old #25 Ganapathy Colony, 3rd Street Off Cenotaph Road, Teynampet Chennai 600 018

01st June, 2022

Bombay Stock Exchange Limited,

General Manager- DCS

022-22723121

Dear Sir,

Sub: Compliance of Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

As per Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of advertisement clippings carrying audited financial results of the Company for the quarter and year ended 31 March 2022, published in Business Standard and Makkal Kural on June 01, 2022 for your records and dissemination.

This is for your kind information.

Thanking you.

Yours Sincerely,

For ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED,

Managing Director DIN: 00087324

CIN # L70101TN1992PLC022299

Email: info@arihantspaces.com Tel: 044 42244444 arihantspaces.com

Particulars

Net Profit / (Loss) for the period (before Ta

Exceptional and/or Extraordinary items#)

Net Profit / (Loss) for the period before tax

Net Profit / (Loss) for the period after tax

(after Exceptional and/or Extraordinary item

Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after ta.

and Other Comprehensive Income (after tax)]

Reserves (excluding Revaluation Reserve

as shown in the Audited Balance Sheet of

Earnings Per Share (of Rs.2/- each) (fo continuing and discontinued operations)

Equity Share Capital

the previous year

2. Diluted

Place: Kolkata

Date: 30th May, 2022

Total Income from Operations

BLUE CHIP INDIA LIMITED

Regd. Office :10 Princep Street, 2nd Floor, Kolkata - 700072 E:bluechipindialimited@gmail.com, W: www.bluechipind.com Phone : 91-33-4002 2880, Fax :91-33-2237 9053

CIN:L65991WB1993PLC060597

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022

0.00

(6.92)

(6.92)

(6.92)

76.37

1106.09

(0.01)

(0.01)

Note: a) The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results

filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchanges website i.e. www.nseindia.com, www.bseindia.com and

b) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financia item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote. c) # - Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules /AS Rules, whichever is applicable.

www.cse-india.com and on the Company's website: www.bluechipind.com

(Audited)

1.07

(24.88)

(24.88)

(24.88)

248.62

1106.09

(0.04)

(0.04)

By order of the Board For BLUE CHIP INDIA LIMITED

Sd/- Arihant Jain

Managing Director DIN: 00174557

0.21

(29.85)

(29.85)

(29.85)

157.81

1106.09

(0.05)

(0.05)

POSSESSION NOTICE [for Immovable property]

Whereas, the undersigned being the **Authorised Officer of Canara Bank**, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act 54 of 2002) and in exercise of powers conferred under Section 13(2) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice on the dates mentioned below calling upon the borrowers mentioned herein below to repay the amount mentioned in the notice within 60 days from the date of receipt of the said notice.

The borrowers having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken possession of the properties described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act, read with rule 8 & 9 of the sect Enforcement Rules, 2002 on this 27th day of May of the year 2022.

Act. In respect of time available, to redeem the secured assets The borrowers in particular and the public in general are hereby cautioned not to deal with the properties and any dealings with the properties will be subject to the charge of the Canara Bank, Mandavellipakkam Branch for an amounts and future interest, costs thereon mentioned herein below respectively.

The borrower's attention is invited to the provisions of sub-section (8) of secti

S.No.1: Name of the Borrowers: 1.M/s Yuta International, Flat No F2 First Floor S.No.1: Name of the Borrowers: 1.M/s Yuta International, Fiat No F2 First Floor, No.372A, Maruthi Bhavan, 10th St., Thirumalainagar Hasthinapuram, Chennai-600064. 2.M/r.Hari Shanker R, 372A Maruthi Bhavan, F2 I Floor, 10th Street, Thirumalai Nagar, Chennai 600064. 3.M/r.Nandakumar K, S/o.Sambasivam Kanniappan, No.351, 10th Street Cross, Thirumalai Nagar, Hasthinapuram, Chennai, 600064. 4.M/r.S Kanniappan, No.351,10th Street Cross, Thirumalai Nagar, Hasthinapuram, Chennai 600064.; Demand Notice Date: 04.01.2022; Amount Outstanding: Rs.1,78,47,884/-with Interest thereon.

Description of the immovable Properties: Property 1: EM/MODTD of Flat No.F2, 1st Floor, Plot No.372-A,10th Stree

Thirumalai Nagar, Sembakkam, Chennai 600073. Property 2: All that piece and parcel of Land measuring 1725 sqft with Property 2: All that piece and parcel of Land measuring 1725 sqrt with building thereon at Plot No 351, Door No. 1, Thirumalai Nagar, 10th Cross Street, Hasthinapuram, Chennai comprised in S.No.13/3 as per Patta No.119, S.No.13/7, of Sembakkam Village and land being bounded on the North by:Plot No 352, South by:20 Feet Road, East by :Plot No 350, West by :Vacant land. and lying with the Sub Registration District of Selaiyur (Previously Tambaram) and Registration District of South Chennai.

S.No.2: Name of the Borrowers: 1.M/s i2i Home Decors & Interiors Pvt Ltd., No 36 Defence Officers Colony, Ekkatththangal, Nandambakkam, Chennal-600032. Mortgagers: 2. Smt. Bharathlmanlvannan, No.19/8 Ground Floor, Malaiyappan Street, Mandavellipakkam, Chennai- 600028. 3. Shri. Manivannan Rajasekaran, Flat No.3110, 1st Floor, B3 Block, TVH Svasti Apartment, Eswaran Kovil Street, Shollinganallui Chennai-600097.; Demand Notice Date: 10.01.2022; Amount outstanding: Rs.79,92,905/-with interest thereon.

Description of the Immovable Property: All that piece and parcel of free hold land and building (UDS measuring 879.89 sqft) the property located at Flat No.3110, 1st Floor, B3 Block, Svasti TVH Apartments, Easwaran Koll Street, at Okklumthoraipakam, Chennai-600097.

Date: 27.05.2022 AUTHORISED OFFICER CANARA BANK Place: Chennai

FORM G

INVITATION FOR EXPRESSION OF INTEREST (Re issue)

(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy Board of India

(Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016

RELEVANT PARTICULARS

Name of the Corporate Debtor JUKU ORCHEM PRIVATE LIMITED
Date of incorporation of Corporate Debtor 198 September 1997

Authority under which corporate debtor is Registrar of Companies, Chennai

Address of the registered office and S-3, ROYAL SUITE, NO.14, SARAVANA principal office (if any) of corporate debtor STREET, T. NAGAR CHENNAI,

| Section 25(2)(ft) of the Code is available at: | Or June 20/22*
| Norms of ineligibility applicable under section 29A are available at: | Professional by email at sagutoor@gmail.com |
| As per Section 29A and other provisions of the Insolvency and Bankruptcy code, |

TAMIL NADU, PIN: 600 017.

(Order received on 31st March 2021)

of the Insolvency and Bankruptcy code, 2016 are available on the website of IBBI: https://ibbi.gov.in/webfront/legal_framework.php

information in electronic form only to such

applicants who meet the eligibility criteria (as per point 8 above) and have signed the non-disclosure agreement. The prospective

resolution applicants can raise specific

quest by email at sagutoor@gmail.com.

esolution Plan shall be submitted in a

sealed envelope at the below address: Chandrasekhar Sagutoor Resolution Professional in the matter of

Juku Orchem Private Limited, G5 & G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex, Kodambakkam Main Road,

Trust puram, Kodambakkam, Chennai 600024. The same also to be submitted

electronic form at sagutoor@gmail.com.

IBBI/IPA-001/IP-P00960/2017-2018/11581

Chandrasekhar Sagutoor, G5&G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex

odambakkam Main Road, Trustourar

Arcade Complex, Kodambakkam Main Road

On specific request at sagutoor@gmail.com

IBBI/IPA-001/IP-P00960/2017-2018/11581

Kodambakkam Main Road, Trustpuram

ust puram, Kodambakkam, Chennai-600024

sagutoor@gmail.com

sagutoor@gmail.com

G5&G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex

Kodambakkam, Chennai - 600 024. sagutoor@gmail.com

01st June 2022

Resolution Professional in the matter of Juku Orchem Private Lim

odambakkam, Chennai - 600 024

, Ground Floor, No.333/17, Salma

March 2021

20th June 2022*

Corporate identity number / limited liability U15141TN1997PTC070777

Date of invitation of expression of interest 01st June 2022*

10. Last date for receipt of expression of interest 11th June 2022*

prospective resolution applicants

12. Last date for submission of objections to 18th June 2022*

14. Date of issue of information memorandum, 13th June 2022*

16. Last date for submission of resolution plans 13th July 2022*

18. Estimated date for submission of resolution 25th July 2022 (as soon as the resolution plan to the Adjudicating Authority for approval plan gets approved by CoC)*

*These dates are subject to Hon'ble NCLT approval on exclusion / extension of time in

CIRP. The Committee of Creditors have approved such exclusion / extension of time. Also

to be noted that the above dates are subject to change at the discretion of the Committe

. Date of issue of provisional list of

13. Date of issue of final list of prospective

evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants

Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information

morandum and further information

Manner of submitting resolution plans to resolution professional

19. Name and registration number of the

21. Address and email to be used for

22. Further Details are available at or with

of Creditors and / or Resolution Profession

23. Date of publication of Form G

Place: Chennai

Date: 01st June 2022

20. Name, Address and email of the resolution

professional, as registered with the Board

resolution applicants

incorporated / registered

corporate debtor

tification number of corporate debtor

FEDERAL BANK

THE FEDERAL BANK LIMITED

LCRD/CHENNAI DIVISION: 1st Floor, No.57, Royapettah High Road, Near E P F Office, Royapettah, Chennai-14, Ph: 2813 1373 / 0988 **DEMAND NOTICE**

otice issued under section 13 (2) of the Securitisation and Rec Assets and Enforcement of Security Interest Act, 2002 (hereinafter referred to as Act)

1. Srl. Praveen R, S/o Mr. Ramanathan V and 2. Srl. Ramanathan V, S/o
Venkataraman, Both residing at Flat No.2, Annapoorna Flats, Door No.4, 17th
Street, Nanganallur SO, Kancheepuram, Tamil Nadu-600061

Street, Nanganallur SO, Kancheepuram, 1amil Nadu-600061

The 1st of you as principal borrower and 2nd of you as co obligants/co borrowers had availed a Term loan (Federal Personal Car Loan) of Rs.7,14,000/- (Rupees Seven Lakhs and Fourteen Thousand only) through Account No 1386740003056 on 29.11.2018 towards purchase of a brand new Maruti Suzuki Baleno Zeta from The Federal Bank Limited a company under the meaning of Companies Act, 2013 having registered office at Alwaye (hereinafter referred to as the bank) through its branch the Chennai/ T Nagar, Tamilnadu State. In consideration thereof, you had executed in favour of the Bank security agreements/documents on the relevant date(s) whereby you have agreed to the terms and conditions of the above loan.

Towards security for the aforesaid Term loan (Federal Personal Car Loan) facility availed of from the Bank, you had created security interest by way of hypothecation in respect of the vehicle morefully described as Schedule Ahere under.

DESCRIPTION OF THE HYPOTHECATED MOVABLE ASSET - CAR SCHEDULE A: a) Maker's Name: Maruti Suzuki India Ltd.; b) Class: LMV (Car); c) Month & Year of manufacture: 09/2018; d) Colour: Prime Stargaze Blue; e) Fuel used: Petrol; f) Chassis Number: MBHEWB22SJJ223269; g) Engine Number: K12MN7339237; h) Registration No: TN 22 DM 6766

Engine Number: K12MN7339237; h) Registration No: TN 22 DM 6766

The aforesald hypothecated/mortgaged security properties are hereinafter referred to as 'secured assets'. You have defaulted repayment of the above secured debt in violation of the agreed terms and your loan account concerned have become a Non-Performing Asset on 30.03.2021 as per the guidelines of R B I. The undersigned being Authorised Officer of the Federal Bank Ltd hereby informs you that a sum of Rs.7,46,490/- (Rupees Seven Lakhs Forty-Six Thousand Four Hundred and Ninety only) being the balance outstanding in the aforesaid Term loan as on 29.04.2022 (interest applied upto 28.04.2022) plus future interest, costs and other charges is due from you jointly and severally. Bank is entitled to initiate further action for the enforcement of the security interest in respect of the secured assets described above for the realization of the said amount. In view of the default committed by you in keeping up your commitment as to the repayment of the debts due under the loan account, you are also liable to pay overdue interest @ 2% p m over and above the normal rate of interest. normal rate of interest.

normal rate of interest.

As such, the bank as a secured creditor as envisaged under section 2 (zd) of the Act hereby call upon all of you, as contemplated under Sec.13 (2) of the said Act, to pay the said amount of Rs.7,46,490/- (Rupees Seven Lakhs Forty-Six Thousand Four Hundred and Ninety only) together with future interest thereon @8.10% per annum with monthly rests and penal interest @2% per month from 29.04.2022 till the date of payment and costs and other charges within 60 days from the date of this notice, failing which the Bank as a secured creditor shall be constrained, without prejudice to lalling wnich the Bank as a secured credion รายแกษ consumed med, without prejound any of its other rights and remedies, to take, without any further notice, the follow recourse measures prescribed under section 13 (4) of the Act against you.

a) To take possession of the secured assets both movable and immovable including mortgaged property/ies described above and transfer the assets by way of lease, assignment or sale for realising the dues. b) To take over the management of the secured assets and transfer them by way of lease, assignment or sale for realising the dues. c) To appoint any person to manage the secured assets the possession of which has been taken over by the bank. d) To require at any time by notice in writing, to any person who has acquired any of the secured assets from you and from whom any

money is due or may become due to you, to pay to the bank. You are also put on notice that as per section 13 (13) of the Act, you shall not after receipt of this notice transfer by way of sale, lease or otherwise any of the secured assets referred to in this notice in any manner whatsoever to the prejudice of the interest of the bank without its prior written consent.

You are also put on notice that Section 13 (6) of the Act empowers the bank to give valid title to the transferee all rights in, or in relation to, the secured asset transferre as if the transfer had been made by the owner of such secured asset. Please b

Informed that in the event of your failure to discharge your liability in full within 60 days from the date of this notice and the bank initiates remedial actions under the provisions of the Act, you shall further be liable to pay to the bank all cost, charges and expenses incurred in that connection. Your attention is also invited to the provisions of Section 13 (8) of the Act, in respect of time available, to redeem the secured asset security properties). In case the dues are not fully satisfied with the sale proceeds of the secured assets, the bank shall proceed against you for the recovery of the balance amount personally. This notice is issued without prejudice to the other rights and nedies available to the bank for recovering its dues.

Date: 30.04.2022 (Authorized Officer under SARFAESI Act)

(In this connection it may also be noted that in addition to the aforesaid loan, you have also availed of a Term Loan (Asset Guard) of Rs.10,700/- (Rupees Ten Thousand and Seven Hundred only) through account number 1386760003781 on 30.11.2018 towards personal needs. Bank reserves its right to proceed against you for recovery of the dues under the above said Term Loan (Asset Guard) at appropriate time.

This notice is issued without prejudice to the other rights and remedies available to the bank for recovering its dues).

PATSPIN INDIA LIMITED

CIN: L18101KL1991PLC006194 Regd. Office: 3rd Floor, Palal Towers, Ravipuram, MG. Road, Kochi-682016.Tel: 0484-2661900. E-mail: cs@patspin.com

Website: www.patspin.com EXTRACT OF THE STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL **RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31.03.2022**

Particulars Quarter Ended Year Ended 31.03.2022 (Audited) 31.03.2022 (Audited) 31.03.202 (Audited) 31.12.2021 31.03.2021 (Audited) 1 Total Income from Operations
2 Net Profit / / 2 = 1 (3282 3611 4450 14356 14847 Net Profit / (Loss) for the period (before Exceptional items and Tax) (155)(530) (735)(1337)(3797)Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional items) (155)(1337)(3797) 4 Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional items) (155)(1337)5 Total Comprehensive Income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other (155)(1029) (1324)(4005)Equity Share Capital (face value of Rs.10 each) 3092 3092 Other Equity (Excluding Revaluation Reserve) (9380)(8219)8 Earnings Per Share (of Rs.10/- each) (not annualised) (in Rs.)

(1.74) (1.74) (12.39) (12.39) 1. The above is an extract of the detailed format of Quaterly Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

The full format of the results are available on the Stock Exchange Website (www.bseindia.com) and on Company's website (www.patspin.com) 2. The audited financial results for the quarter ended 31st March 2022 and year to date results for the period

1st April 2021 to 31st March 2022 were reviewed by the Audit Committee of the Board and approved by the Board of Directors of the Company at their meeting held on 30th May, 2022. 3. Previous Quarter / year's figures have been rearranged / regrouped wherever considered necessary to conform to the presentation for the current period

For PATSPIN INDIA LIMITED **UMANG PATODIA** Place: KOCHI Managing Director Date: 30.05.2022

(DIN 00003588)

ARIHANT FOUNDATIONS & HOUSING LTD.

Regd. Off: No.3,Ganapathy Colony, 3rd Street, Teynampet, Chennai - 600 018. CIN:L70101TN1992PLC022299 | Email: investors@arihants.co.in | Website: www.arihantspaces.com

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH, 2022

											(₹ in lakh:
			Standalone				Consolidated				
S.	Particulars	Quarter Ended		Year Ended		Quarter Ended			Year Ended		
No.	rarucuidis	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
		Audited	Unaudited	Audited	Audited	Audited	Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Total Income from Operations	1,244	1,662	3,974	5,896	4,727	3,160	2,677	4,637	9,453	7,274
2	Net Profit / (Loss) for the period (before tax,										
	Exceptional and / or Extraordinary items)	17	53	25	154	71	682	(179)	(769)	(301)	(1,315)
3	Net Profit / (Loss) for the period before tax										
	(after Exceptional and / or Extraordinary items)	17	53	25	154	71	682	(179)	(769)	(301)	(1,315)
4	Net Profit / (Loss) for the period after tax										
	(after Exceptional and / or Extraordinary items)	3	37	9	116	48	602	(253)	(838)	(474)	(1,599)
5	Total Comprehensive income for the period										
	(Comprising Profit/ (Loss) for the period (after Tax)				l .						
	and Other Comprehensive Income (after Tax)]	35	37	6	147	45	687	(253)	(841)	(389)	(1,603)
6	Paid-up Equity Share Capital	860	860	860	860	860	860	860	860	860	860
7	Reserves (excluding Revaluation Reserves As										
	shown in the Balance Sheet of previous year)	-	:=	-	15,839	14,556	-	-	-	10,870	9,136
8	Earnings Per Share (in ₹)										
	1. Basic (₹).	0.40	0.43	0.07	1.71	0.52	7.00	(2.94)	(9.78)	(5.51)	(18.60)
	2. Diluted (₹).	0.40	0.43	0.07	1.71	0.52	7.00	(2.94)	(9.78)	(5.51)	(18.60)

1. The above is an extract of the detailed format of Audited Standalone and Consolidated Financial Results for the Quarter and Year ended 31.03.2022 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results for Quarterly and Year ended 31.03.2022 is available on the Stock Exchange websites at www.bseindia.com and also on the Company's website at www.arihantspaces.com.

The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held on 30.05.2022

The Company has only one Segment, Construction.

4. As required by under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the review by the statutory auditors has been completed for the Quarter and Year end 31.03.2022 and the report has been forwarded to the stock exchanges. The Report does not contain any qualification.

Previous period's figures have been regrouped/reclassified wherever required.

SONATA

,,,,,,,,,,,,

the Company.

depository participants.

into their bank account.

dividend into their Bank account.

the aforesaid Section.

Date: 1 June, 2022

Place: Bengaluru

will be deducted at a higher rate of 20%.

provided in the Notice of the AGM.

SONATA SOFTWARE LIMITED

Tel: 91-80-67781999, Fax: 91-80-2661 0972. E-mail: info@sonata-software.com,

website: www.sonata-software.com

NOTICE OF THE 27TH ANNUAL GENERAL MEETING

(AGM) OF SONATA SOFTWARE LIMITED

Notice is hereby given that the Twenty-Seventh Annual General Meeting of Sonata Software Limited (the "Company") will be held

on Friday, June 24, 2022 at 4.00 P.M. (IST) through Video Conferencing

("VC")/Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013, and other applicable

Laws, Rules made there under and General Circulars dated May 5

2022 read with Circular dated December 14, 2021 and April 8, 2020 and April 13, 2020 and May 5, 2020 and January 13, 2021 (collectively

referred to as "MCA Circulars") and the Securities and Exchange

Board of India ("SEBI") vide its circular nos. SEBI/ HO/CFD/CMD1/CIR/ P/2020/79 dated May 12, 2020, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11

dated January 15, 2021 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated

May 13, 2022 (collectively referred to as "Circulars"). As per the above circulars, Companies are allowed to hold AGM through

VC/OAVM without the physical presence of Members at a common

In compliance with the above circulars, the Notice of the AGM along

with Annual Report for FY 2021-22 will be sent to all Members in

electronic mode, whose email ID's are registered with the Depository

Participant(s) ("DP")/Registrar and Share Transfer Agent ("RTA") of

The Notice of the AGM along with Annual Report for FY 2021-22 will also be made available on the Company's website at

www.sonata-software.com and websites of the Stock Exchanges i.e.

BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and also on

Members holding shares in physical mode are requested to furnish

their email ID's with the Company's RTA, KFin Technologies Limited (formerly known as KFin Technologies Private Limited), at

einward.ris@kfintech.com and Members holding shares in

dematerialized mode, are requested to register their email IDs and

mobile numbers with their relevant depositories through their

The instructions for attending the AGM through VC/OAVM will be

The Company is providing remote e-voting facility to all its Members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM.

Additionally, the Company will be providing the facility of voting through e-voting system during the AGM. Detailed procedure for

remote e-voting and e-voting is provided in the Notice to the AGM.

Shareholders may note that the Board of Directors in their meeting held on April 29, 2022 have recommended a final dividend of ₹ 13/- per share. The record date/book closure for the purpose of

final dividend for fiscal year 2022 is Thursday, June 16, 2022. The

Register of Members of the Company will be closed from June 17, 2022 to June 23, 2022 (both days inclusive). The final dividend, once

approved by the Shareholders in the ensuring AGM will be paid on or

after July 1, 2022, electronically through various online transfer

modes to those shareholders who have updated their bank account

details. For shareholders who have not updated their bank account

details, dividend warrants/demand drafts/cheques will be sent to

their registered address. To avoid delay in receiving the dividend,

Shareholders are requested to update their KYC with their

depositories (where shares are held in dematerialised mode) and

with the Company's Registrar and Share Transfer Agent (where

shares are held in physical mode) to receive the dividend directly

Shareholders whose shareholding is in electronic mode are requested

to notify any change in address or bank account details to their respective depository participant(s). Shareholders whose shareholding

is in physical mode are requested to opt for the Electronic Clearing

System (ECS) mode to receive dividend on time in line with the

Circulars. We urge the Shareholders to utilize the ECS for receiving

Members holding shares in demat mode and have not updated

their KYC details are requested to register the email and other

KYC details with their depositories through their depository

participants. Members holding shares in physical mode and have

not updated their KYC details are requested to submit form ISR-1 (available for download at https://www.sonata-software.com/ about-us/investor-relations) to update their email, bank account details and other KYC details with Company's RTA, KFin Technologies

Limited. You are requested to email the duly filled in form, to

einward.ris@kfintech.com. This will enable the members to receive electronic copies of the Annual Report for FY 2021-22, Notice,

instructions for remote e-voting, instructions for participation in

the AGM through VC/OAVM and receive the electronic credit of

Pursuant to Finance Act 2020, dividend income is taxable in the hands of shareholders w.e.f. April 1, 2020 and the Company required to deduct tax at source from dividend paid to shareholders at the

prescribed rates. For the prescribed rates for various categories

please refer to the Finance Act, 2020 and the amendments thereof. The Shareholders are requested to update their PAN with the DP

(if the shares held in electronic form) and KFin Technologies Ltd

(if shares held in physical form). As per Finance Act, 2021, Section 206AB has been inserted effective July 1, 2021, wherein higher tax

would be applicable on payment mode to a Shareholder who is

classified as 'Specified Person' as defined under the provisions of

A Resident Individual Shareholder with PAN and who is not liable to

pay income tax can submit a yearly declaration in form No. 15G/ 15H, to avail the benefit of non-deduction of tax at source by email

to <u>einward.ris@kfintech.com</u> by June 13, 2022. Shareholders are requested to note that in case their PAN is not registered, the tax

Non-resident Shareholders (including Foreign Institutional Investors /Foreign Portfolio Investors) can avail beneficial rates

under tax treaty between India and their country of residence,

subject to providing necessary documents i.e. No Permanent Establishment and Beneficial Ownership Declaration, Tax Residency

Certificate, Form 10F, any other document which may be required

to avail tax treaty benefit. For this purpose, the shareholder may

submit the above documents (PDF or JPG format) by email to einward.ris@kfintech.com. The aforesaid declarations and documents

For Sonata Software Limited

Compliance Officer and Head-Legal

Mangal Kulkarni

Company Secretary,

need to be submitted by the shareholders by June 13, 2022.

the website of NSDL www.evoting.nsdl.com.

CIN: L72200MH1994PLC082110 Registered Office: 208, T V Industrial Estate, 2nd

Floor, S K Ahire Marg, Worli, Mumbai - 400 030. Corporate Office: 1/4, APS Trust Building, Bull Temple Road, N. R. Colony, Bengaluru - 560 004.

BY ORDER OF THE BOARD FOR ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED

MANAGING DIRECTOR DIN:00087324

BEFORE THE DEBTS RECOVERY TRIBUNAL-II AT CHENNAI

Haddows Road, Chennai – 600 006.

6 th Floor, Additional Office Building, Shastri Bhawan

O.A. No. 923 of 2019 M/s. PEAGASUS ASSETS RECONSTRUCTION PVT LTD., ... Applicant

-Vs-M/s. R.V. STEELS AND POWER PRIVATE LTD., & 5 others

To,1.M/s. RV STEELS AND POWER PRIVATE LIMITED ,Rep by its Director Mr. Aman Gupta, N·4/2, 2[™] Street, B.N.Road,T.Nagar, Chennai-600 017 Also at 11/202, GNT Road, Pajetty, Ponne Taluk Thiruvallur-601 204

2.Mr.M.AMAN GUPTA Son of Mr.Kamal Gupta, No. 189/1, LLOYDS Road, A-1, Vrindavan Enclavo 3opalapuram.Chennai 600 086. B.MR.KAMAL GUPTA Son of Mr.Dharamachand,No.189/1, LLOYDS Road,A-1,Vrindava

nclave, Gopalapuram, Chennai 600 086. . Mr. JUSTINE SUNDAR Son of Mr. Devanbu No. 42, Velavan Nagar, Kolathur, Chennai 600 099

5.Mrs.RANI GUPTA Wife of Mr.Kamal Gupta, No. 189/1, LLOYDS Road, A-1, Vrindavan Enclave 6.M/s. D C G Traders. Rep by its Partners Mr.M. Muralie, No.52/A, Irulipattu Road, Jaganathapura

ross Road, Alinjivakkam, Thiruvallur, Chennai- 600 067. Also at : No. 4/2, 2nd Street, B.N. Road, agar Chennai - 600 017 The above named Applicant has filed the above Original Application against all of you for the recovery of a sum of Rs.2,47,54,000/- (Rupees Two Crore Forty Seven Lakhs Fifty Fou Thousand Only). The Hon'ble presiding officer DRT-II, Chennai has ordered fresh notice to all of

ou by way of paper publication for the hearing on 16.06.2022. Take notice and appear before the Hon'ble Debts Recovery Tribunal-II, Chennai, 6" Floor, Additional Office Building, Shastri Bhawan, Haddows Road, Chennai-600006 on 16.06.2022

at 11.00 a.m., either in person or through a pleader, failing which the above Original Application w ard and decided in your absence

M/s. RAMALINGAM & ASSOCIATES.

ounsel for Applican No.321 (Old No.155), 2 nd Floor, Thambu Chetty Street, Chennai – 600 001

FORM A

PUBLIC ANNOUNCEMENT

(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016) FOR THE ATTENTION OF THE CREDITORS OF GONGLU AGRO PRIVATE LIMITED

	RELEVANT PART	TICULARS
1.	Name of corporate debtor	Gonglu Agro Private Limited
2.	Date of incorporation of corporate debtor	17/04/2017
3.	Authority under which corporate debtor is incorporated / registered	Registrar of Companies, Chennai, India, Under Companies Act, 2013
4.	Corporate Identity No. / Limited Liability Identification No. of corporate debtor	U15500TN2013PTC090649
5.	Address of the registered office and principal office (if any) of corporate debtor	No. 1B & 1C, Sivanandham Apartments, 4th Floor, 4A, East Park Road, Pulla Avenue, Shenoy Nagar, Chennai, Tamil Nadu- 600 030
6.	Insolvency commencement date in respect of corporate debtor	Date of Order : 30/05/2022 Date of Receipt of Order : 30/05/2022
7.	Estimated date of closure of insolvency resolution process	26/11/2022
8.	Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	Name: - Mr. Lalit Kumar Dangi Reg No: - IBBI/IPA-001/IP- P01821/2019-2020/12859
9.	Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Reg Address: - 104, M.K Bhavan, 300 Shahid Bhagat Singh Road, Fort, Mumbai City - 400001, Maharashtra Email ID: - lalitkumardangi@gmail.com
10.	Address and e-mail to be used for correspondence with the interim resolution professional	Address: B-526, Chintamani Plaza, Near W.E. Highway Metro Station, Andheri Kurla Road, Andheri (East), Mumbai- 400099 Email ID: - cirp.gongluagro@gmail.com - lalitkumardangl@gmail.com
11.	Last date for submission of claims	13/06/2022 (14 days from the date of receipt of the Order)
12.	Classes of creditors, if any, under clause (b) of sub-section (6A) of section 21, ascertained by the interim resolution professional	Not applicable as per the information available with the IRP
13.	Names of Insolvency Professionals identified to act as Authorised Representative of creditors in a class (Three names for each class)	Not Applicable
14.	(a) Relevant Forms and (b) Details of authorized representatives are available at:	(a) Relevant forms can be downloaded from the website of IBBI-http://www.lbbi.gov.in/downloadform.html/(b) Not Applicable as per information with IRP.

Notice is hereby given that the National Company Law Tribunal has ordered the commencement of a corporate insolvency resolution process of the Gonglu Agro Private Ltd on vide order no. CP/IB/61 DHE/2022 dated 30/05/2022 for Gonglu Agro Private Ltd, are hereby called upon to submit their claims with proof on opetore 13/06/2022 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means.

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Mr. Lalit Kumar Da Date: 01-06-2022 (IRRI/IPA-001/IP-P01821/2019-2020/12859

GTN

GTN TEXTILES LIMITED CIN: L18101KL2005PLC018062

Regd. Office: Door No.VIII/911, Erumathala P.O., Aluva - 683112 Tel: 0484-2661900. E-mail: cs@gtntextiles.com Website: www.gtntextiles.com

EXTRACT OF THE STATEMENT OF CONSOLIDATED AUDITED FINANCIAL **RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31.03.2022**

-						(Rs. in Lakh
SI. No.	Particulars	C	Quarter Ended	Year Ended		
		31.03.2022 (Audited)	31.12.2021 (Unaudited)	31.03.2021 (Audited)	31.03.2022 (Audited)	31.03.202 (Audited)
1	Total Income from Operations	1641	2703	1672	8361	4651
2	Net Profit / (Loss) for the period (before Exceptional items and Tax)	(375)	(362)	(392)	(1449)	(2062)
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional items)	(413)	(383)	(687)	(1524)	(2361)
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional items)	(294)	(383)	(1926)	(1405)	(3600)
5	Total Comprehensive Income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after Tax)]	(274)	(383)	(2044)	(1385)	(3689)
6	Equity Share Capital (face value of Rs.10 each)	1164	1164	1164	1164	1164
7	Other Equity (Excluding Revaluation Reserve)	-	-	-	(7748)	(6362)
8	Earnings Per Share (of Rs.10/- each) (not annualized) (in Rs.)					
	1. Basic 2. Diluted	(2.53) (2.53)	(3.29) (3.29)	16.55 16.55	(12.07) (12.07)	(30.93) (30.93)

- 1. The above is an extract of the detailed format of Quaterly / Yearly results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Yearly financial results are available on the stock exchange Website (www.bseindia.com) and on Company's website (www.gtntextiles.com)
- 2. The above audited financial results for the quarter and year ended 31st March 2022 were reviewed by the Audit Committee of the Board and approved by the Board of Directors of the Company at their meeting held
- 3. Previous Quarter / year's figures have been rearranged / regrouped wherever considered necessary to conform to the presentation for the current period

Place: Mumbai Date: 30.05.2022

For GTN TEXTILES LIMITED B.K. PATODIA Chairman & Managing Director

(DIN 00003516)

PATSPIN



தேசிய கல்விக் கொள்கையை கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை, ஜூன் 1 தேசிய கல்விக்கொள்கையை கல்வியாளர்கள் அறிவார்ந்கவர்கள் முழுமையாக செய்ய வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர். என்.ரவி பேசினார்.

திறந்தநிலை *தமி*ழ்நாடு பல்கலைக்கழகத்தின் 13வது சென்னையில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

மாற்றுத்திறனாளி സത്തി மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஆர்.என்.ரவி

பேசியதாவது: தற்போதைய கல்வி (முறை இளைஞர்களை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு வரம்பிடு வதோடு, வேலை தேடுபவர்களாக ஆக்குகிறது. இதனால் தகுந்த வேலையை முடியாமல், இல்லாத வேலைவாய்ப்பு இளைஞர்களின் எண்ணிக்கையை கூடுகிறது. பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதைவிட, கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். தாய்மொழியில் பயன்பாட்டு அறிவு . மற்றும் திறன்களை வழங்குவதில் கல்விக்கொள்கை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கல்வியாளர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் தேசிய கல்விக்கொள்கை பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அதன் மதிப்பு மற்றும் நோக்கம், நமது இளைஞர்களுக்கு எவ்வாறு மகத்தான காட்சிகளை திறக்கிறது என்பதை அவர்களால் 1 10001 முடியும். பல நல்ல அம்சங்கள் இருப்பதால் கல்விக்கொள்கையை அமல்படுத்தவேண்டும்.

பெண் பட்டதாரிகளுக்கு வாழ்த்து

இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம்

இரைபத்திற்குப் பின்)

4 வரிக்குப் பின் நிகர இலாபம் / (நஷ்டம்)

(ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)

வரிக்கு முன் விதிவிலக்கான பொருட்கள் நிகர இலாபம் / (நஷ்டம்

நடப்புக் காலத்திற்கான மொத்த னிரிவான வருமானம் {நடப்புக் நாலத்திற்கு வரிக்குப் பின் இரையம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமானம்}

வரிக்கு முன் விதிவிலக்கான பொருட்களுக்குப் பின் நிகர இலாபம் / (நஷ்டம்) (அசோசியேட்ஸ் மற்றும் கூட்டு நிறுவன

சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு)

முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட பேலன்ஸ் ப்பட்ட இதர சமயங்கு ச பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு)

அசோசியோ் ஸ் மற்றும் கூட்டு நிறுவனங்களின் இலாபத்திற்குப் முன்



தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி பெற்ற அறிவு பெண்கள்தான் சமூகத்தின் சொத்து. தொழில்முனைவோர்களாக தங்களை மாற்றிக்கொள்வத<u>ற்</u>கு அவர்கள் முன்வர வேண்டும். பணியிடங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற இருக்க வேண்டும். இது உள்ளடக்கிய அனைவரையும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படுகிறது.

திறந்தநிலை தமி<u>ழ்</u>நாடு பல்கலைக்கழகத்தின் கல்வித்திறனை இணைந்து மேம்படுத்த செயல்படுவதற்காக சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடியை பாராட்டுகிறேன். இதேபோன்று பல்கலைக்கழகங்களையும் மேம்படுத்த சென்னை ஐ.ஐ.டி. இணைந்து செயலாற்ற வேண்டும்.

இளைஞர்கள் தைரியத்துடனும், வலிமையுடனும் முன்னோக்கி நடை போட வேண்டும். தோல்வியை படித்து வெற்றிக்கு பாடமாக எடுத்துக்கொ ள்ள வேண்டும் என்று பேசினார். விழாவில் அமைச்சர் பொன்முடி

நீலமலை ஆக்ரோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு அலுவலகம் : கட்டாரி எஸ்டேட், கட்டாரி போஸ்ட், நீலகிரி - 643 213 தமிழ்நாடு Tel: 0423 - 2284235, Fax: 0423 - 2284080 Corporate Identity Number (CIN): L01117TZ1943PLC000117. E-mail : secneelamalai@avtplantations.co.in, Website : www.neelamalaiagro.com

31.03.2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

100.21

100.2

42.06

34.08

62.21

மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டின் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்கக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு / நிதியாண்டிற்கான நிதிநிலை முடிவுகளின் கருக்கம் ஆகும். காலாண்டு / நிதியாண்டிற்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் ஸ்டாக்

மே 30, 2022 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒவ்வொன்றும் ரூ.10/– முக மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.20 (200%) என மொத்தம் ரூ.124.42 லட்சத்தை இறுதி ஈவுத்தொகையாக பரிந்துரைத்தது. ஒவ்வொன்றும் ரூ.10/– முக மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.30 (300%) என மொத்தம் ரூ.186.83 லட்சங்கள் (31 மார்ச் 2021 : ஒவ்வொன்றும் ரூ.10/– முக மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.30 (300%) என மொத்தம் ரூ.186.83 லட்சங்கள்) இறுதி ஈவுத்தொகையை உள்ளடக்கி 2021 22ம் ஆண்டுக்கான மொத்த ஈவுத்தொகை உள்ளது.

காலாண்டு முடிவுகள்

39.19

62.21

எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெணியின் இணையதளம் www.neelamalaiagro.com ஆகியவற்றில் கிடைக்கும்.

பேசும்போது, 'பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியாரில் பெண் கல்வி இருந்து பலரும் வளர்ச்சிக்குத்தான் பாடுபட்டுள்ளனர். இதில் நமது கவர்னருக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவரும் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் திறந்தநிலை கல்வியை மானியக்குழு பல்கலைகழக அங்கீகரிக்க மறுக்கிறது. தமிழக விவகாரத்தில் கவர்னர் இந்த பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும்' என்று

தெரிவித்தார். விழாவில் பட்டமளிப்பு சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.பார்த்தசாரதி, கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன், போசிரியர்கள். மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆண்டு முடிவுகள்

2.956.76

601.71

62.21

வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம். கிண்டி,

த/பெ. K. சுந்தரம், நெ.159A,மேற்கு கேனால் சாலை

கோட்டூர், S. ஈஸ்வரன், என்கிற நான் எனத தாய் S.சந்திரா என்பவர் மேற்பம கோட்டூரில் 4.01.2006 ஆம் நா

இறந்தார் என்பதை விழிப்புணர்வ காரணமாக செய்யப்படவில்லை.

எனவே எனது தாய் S.சந்திரா றப்பை பதிவு செய்து சான்று இறப்பை விண்ணப்பித்துள்ளே கேட்டு இறப்பு மேற்படி மேற்படிப்புக்கு மேற்ப நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்பு குறித்து ஆட்சேபணை இருந்தா அல்லது இந்த விளம்பாம் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் இம்மனுவின் உரிய சான்றினை வழங்க மேற்பம அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும்

அறிவிப்ப

வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம். கிண்டி,

Venkatesan. No.1154, Pidariamman Kovil Street Vthandi, Chennai -600119.

–மனுதாரா ஆம் நாள் இறந்தார் என்பதை விழிப்புணர்வு இல்லாத காரணமாக பதிவு செய்யப்படவில்லை.

DIVYA இறப்பை பதிவ விண்ணப்பித்துள்ளேன். மேற்பட இறப்பு சான்று மேற்படிப்புக்கு மேற்படி நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்பு சான்று குறித்து ஆட்சேபனை இருந்தால் நேரிலோ அல்லத எழுத்து மூலமோ ஆட்சேபனை விளம்பாம் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இம்மனுவின் உரிய சான்றினை வழங்க மேற்பம அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும் தெரிவிக்கப்படுகிறது.

(ரு. லட்சங்களில், தவிர EPS)

2.956.76

(11.60)

3.369.51

3,251.61

3.129.85

522.72

காலாண்டு முடிவுகள்

(82.53)

387.24

62.21

(204.47)

530.94

539.95

396.70

62.21

86.81

31.03.2022 31.03.2021 31.03.2022 31.03.2021 31.03.2022 31.03.2021 31.03.2021 31.03.2021

கணிக்கை செய்யப்பட்டக

790.20

663.17

655.19

62.21

105.74

Venkatesan மனுதாரர்

2.945.02

236.76

2,349.72

2,416.13

62.21

374.65

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

Notice is hereby given that the below mentioned Share Certificate(s) issued by M/S Shriram Transport Finance Company

Folio no Certificate No. No. of Shares Distinctive No 71107904-71109028 611211

The public is hereby warned against nurchasing or dealing in any way with the above Share Certificate. Any Person who has an claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with Shiriram Transport Finance Company Limited, 5ri Towers, 14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai – 600 032 or its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennal – 600 017, within 15 days of publication of this notice, else the Company will proceed to issue duplicate certificate(s),

510 A, ARALIAS. DLF CITY PHASE – 5, GALLERIA DLF – IV,

டெலிசிஸ் இன்போ – இன்ப்ரா (இந்தியா) லிமிடெட் லை, 2-F. கெயிட்டி பாலஸ், 2வது தளம், சிந்தாதரிப்பேட்டை, சென்னை

CIN NO .:-L70200TN1992PLC023621, E-Mail id:-telesys 1992@yahoo.com, website:-www.telesysinfo.in

31 மார்ச், 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள்

			<u> </u>
விவரங்கள்	முடிந்த காலாண்டு 31.03.2022	முடிந்த ஆண்டு 31.03.2022	முடிந்த காலாண்டு 31.03.2021
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	1.76	91.67	173.86
வரிக்கு பின் சாதாரண செயல்பாடுகள் மூலம் நிகர லாபம்/(நஷ்டம்)	1.32	67.45	119.51
வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	1.32	67.45	119.51
வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	1.32	67.45	119.51
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (ஒரு சமபங்கின் முகமதிப்பு ரூ. 10/–)	1,000.99	1,000.99	1000.99
ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது	795.91	795.91	795.91
ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/-) (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) அடிப்படை பலமிழந்தது	0.01 0.01	0.67 0.67	1.19 1.19
ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/-) (அசாதாரன அயிட்டங்களுக்கு பின்) அடிப்படை பலமிழந்தது	0.01 0.01	0.67 0.67	1.19 1.19

1) எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கடந்த ஆண்டு/ காலத்திற்கான முடிவுகள் ரீ குரூப்/மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன

- 2) மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினரால் மறுவகைப்படுத்தப்பட்டு 30 மே 2022 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. 31 மார்ச் 2022ல் முடிந்த காலாண்டுக்கான முடிவுகள் தணிக்கையாளர்களின் குறுகிய பரிசீலனைக்கு
- 3) கம்பெனி ஒரே ஒரு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஏஎஸ்-17 பிரிவு அறிக்கையின் கீழ் 'பகுதி அறிக்கை' தேவையில்லை. டெலிசிஸ் இன்போ இன்ப்ரா (இந்தியா) லிமிடெட்டிற்கா இடம் : சென்னை ராஜேந்திரன் ஜெயராம் முழு நேர இயக்குனர்– DIN: 01784664



தேதி: 30.05.2022

ஸ்பெல் செமிகண்டக்டர் லிமிடெட்

பதிவு அலுவலகம் மற்றும் தொழிற்சாலை: 5 சிஎம்டிஏ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், எம்எம் நகர் (சென்னை) 603 209.

CIN: L32201TN1984PLC011434 eMail: info@spel.com website: www.spel.com

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 47(1)(பி)ன்பம

மார்ச் 31, 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கையான நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கப்

	(₹ லட்சத்தில்)	
முடிந்த ச	Sycolen (F)	
31, 2022	unii 31, 2021	1

a	மிவரங்கள்		முயுந்த காலாண்டு	முடிந்த ஆண்டு		
61		மார்ச் 31, 2022	டிகம்பர் 31, 2021	மாச் 31, 2021	wini 31, 2022	மள்ச் 31, 2021
chi		குறிப்பு 1ஐ பாக்க	தணிக்கையாகாதது	குறிப்பு 1ஐ பார்க்க	தனிக்கையாவது	தணிக்கையானது
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	873.87	321.49	231.86	1584.58	1692.11
2.	காலத்திற்கான திகர லாபம்/(நஷ்டம்) (வரி மற்றும்/அல்லது அளதாரண அமிட்டங்களுக்கு முன்)	98.03	(181.11)	(279.87)	(588.42)	(684.25)
9.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	(470.97)	(161.11)	(559.75)	(1155.42)	(844.33)
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாயம்/(நஷ்டம்) (அளதாரண அமிட்டங்களுக்கு பின்)	(545.37)	(103.11)	(813.80)	(1184.35)	(08.50)
6.	காலத்திற்கான மெடித்த விரிவான வருமானம் (காலத்திற்கான உள்ளடக்கிய லாடம் / (நஷ்டம்)					
	(வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமாமம் (வரிக்கு பின்))	(701.01)	(82.17)	(481.53)	(1217.17)	(699.74)
6.	சம்பங்கு ஒல்தனம்	4613.25	4613.25	4613.25	4613.25	4613.25
7.	இதர ஈக்கிடி			-	1440.20	2690.85
8.	பங்கு ஒன்றுக்கான சும்பந்தியம் (இயிளர்) ஒன்று ₹10/— (வருடாந்திருமல்ல)					
9.	அடிப்படை மற்றும் தளத்தப்பட்டது	(1.18)	(0.22)	(1.33)	(2.57)	(1.87)

... அரு கார்க்கு நிறிய மார்ச் 31, 2021 முடிவடைந்த காலாண்டுக்கான புள்ளிவிவரங்கள், முறையே தணிக்கையான புள்ளி விவரங்கள் மற்றும் ஆண்டுக்கான முழு நிதிநிலை முடிவுகள் மற்றும் இன்றைய தேதி வரையிலான முறையே டிசம்பர் 31, 2021 மற்றும் டிசம்பர் 2020ம் ஆண்டுக்கு இடையே சமன் செய்யப்பட்டவையாகும். இன சட்ட கணிக்கையாகரின் வகுமைகள் பட்டும். இடையே சமன் செய்யப்பட்டவையாகும். இது சட்ட தணிக்கையாளின் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்பட்டது. 2.SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மார்ச் 31,

பா இதற் waterinal முற்ற அத்தையை 2017, அது 35000 ஆர் கட்டிய வக்குகளைகளைகளைகளைகளை மற்றும். எடு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கணைகள்டவை உள்ளது. நிதிநில மான வடிவம் BSE இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெளியின் இணையதளம் (www.spei.com)ல் உள்ளது. குமுவிற்காகவும், அதன் சார்பாகவும்

தேதி: மே 30, 2022 இடம்: சென்னை

D. பாலகிருண்

மான்சி பைனான்ஸ் சென்னை லிமிடெட்

பதிவு அலுவலகம்: புதிய எண்.45, பழைய எண்.22, முல்லா சாகிப் தெரு, சவுகார்பேட்டை,சென்னை–600 079. 51.05.2022ல் முடிந்த காலாண்டு மற்றும் 12 மாதங்களுக்கான தணிக்கையான நிதிநிலை முடிவுகள் (ரூ. லட்சத்தில்

1	J	நடிந்த காலாண்டு		Стира	த ஆண்டு	
1	2	3	4	5	6	
	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021	
0	முடித்த காலாண்டு	முடித்த காலாண்டு	முடி <u>ந்த</u> காலாண்டு	முடிந்த நடப்பு கணக்காண்டு	முடிந்த கடந்த கணக்காண்டு	
விவரங்கள் ^{ந்த}	(தணிக்கை யானது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யானது)	(தணிக்கை யானது)	(தணிக்கை யானது)	
) செயல்பாடுகள் மூலம் வருவாய்	156.42	144.50	275.01	587.41	760.64	
காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்)						
(வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	6.00	39.54	115.70	106.25	236.90	
வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)						
(விலக்கு அமிட்டங்களுக்கு பின்)	6.00	39.54	115.70	106.25	236.9	
வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)						
(விலக்கு அமிட்டங்களுக்கு பின்)	-15.67	30.54	74.69	65.01	174.8	
இதர விரிவான வருமானம் (வரி நிகரம்)	0.00	0.00	0.00	0.00	0.0	
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்						
(காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)						
மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)						
உள்ளடக்கியது)	-15.67	30.54	74.69	65.01	174.8	
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்						
(பங்கின் முகமதிப்பு ரூ.10)	353.49	353.49	353.49	353.49	353.4	
ரிசர்வுகள் மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முடிந்த						
கடந்தாண்டு தணிக்கையான இருப்புநிலை அறிக்கைபடி				2,699.10	2,634.1	
சமபங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (நஷ்டம்)						
(1) அடிப்படை	-0.44	0.86	2.11	1.84	4.9	
(2) டைலூட்டட்	-0.44	0.86	2.11	1.84	4.9	

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டடவை உள்ளது. காலாண்டு முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் அதாவது (www.bseindia.com) ல் உள்ளது.

மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட்டிற்காக

தலைவர் & நிர்வாக இயக்குனர் DIN : 00007655

கிரிம்சன் மைட்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடைட் CIN: L27105TN1985PLC011566

பதிவு அலுவலகம்: எண். 163/1, K Sons காம்ளக்ஸ். பிரகாசம் சாலை, 3வது தளம், பிராட்வே, சென்னை – 600 108, தமிழ்நாடு போன் : 044-25240393 / 25240559 இ-மெயில் : investorgrievance@crmetal.in இணையதளம் : www.crmetal.in

31.03.2022 அன்றுடன் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட நிதிநிலை முடிவுகள் பற்றிய அறிவிப்பு

வ. எண்	விவரங்கள்	(31.03.2022) அன்றுடன் முடிந்த 3 மாதங்கள்	(31.12.2021) அன்றுடன் முடிந்த முந்தைய 3 மாதங்கள்	(31.03.2021) அன்றுடன் முடிந்த முந்தைய ஆன்டின் தெடர்புடைய 3 மாதங்கள்	காலக்கிற்கான	(31.03.2021) அன்றுடன் முடிந்த முந்தைய வகுவாய் ஆண்டு
		த. ஆனது	த, ஆகாதது	த. ஆனது	த. ஆனது	த. ஆளது
1	செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமானம் (நிகர்)	339.26	215.82	257.00	963.18	935.07
2	நடப்பு காலத்துக்கான நிகரலாபம் / (நஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற ரகங்கள் மற்றும் /					
	அல்லது சிறப்பு ரகங்களுக்கு முந்தையது)	6.50	0.79	0.24	10.21	11.66
3	வரிக்கு முந்தைய நடப்பு காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விலக்கு பெற்ற ரகங்கள்	0.50			40.04	
127	மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது)	6.50	0.79	0.24	10.21	11.66
4	வரிக்கு பிந்தைய நடப்பு காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விலக்கு பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது)	4.89	0.79	27.69	78.87	39.11
5	நடப்பு காலத்திற்கான விரிவான வருமானம் (வரிக்கு பிந்தைய) நடப்பு மற்றும் வரிக்கு பின்					
	விரிவான வருமானம்	4.89	0.79	27.69	78.87	39.11
6	செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் (முக மதிப்பு ரூ.10)	442.82	442.82	442.82	442.82	442.82
7	பங்கு ஒன்றின் வருவாய் (முக மதிப்பு ரூ.10)					
	அடிப்படை	0.11	0.02	0.62	1.78	0.88
	திட்பம்	0.11	0.02	0.62	1.78	0.88

ந்<mark>றிப்பு : 1. பேற்குறிப்பிடப்பட்டவை</mark>கள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) வீதிமுறைகளில் 33-வது வீதிமுறையின் கீழ், பங்கு வந்த்தை நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் வீரிவான படிவத்தின் கருக்கமான அறிக்கையாகும். மேற்குறிப்பிடப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கத்தின் முழுயடிவத்தையும் பங்கு வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்திலும் www.bseindia.com மற்றும் கம்பெளிகள் இணையதளத்திலும் www.crmetai.h.எனனைகள்.

31-03-2022 அன்றுடன் முடிந்த காளாண்டுக்கான மேற்சாணும் முடிவுகள் தணிக்கையாளர்கள் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு 30-05-2022 அன்று நடைபெற்ற கம்பெளியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அதன் முடிவுகள் கம்பெனியின் சட்டப்பூர்வ ஆடிட்டர்களின் குறிப்பிடபட்டு மறு ஆய்வுக்கு உட்பட்டது. 2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 133-வது பிரிவின் கீழும், 2015-ம் வருடத்திய கம்பெனிகள் (இந்திய கரைக்கியல் நெறியீட்டு முறைகன்) , விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய கணக்கியல் நெறியீட்டு முறைகளை ("Ind AS") பின்பற்றி கம்பெனியின் நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டும

கம்பெளியாளது அநிக்கையிடத்தக்க ஒரு பிரிவாக மட்டும் உள்ளது, ERW PIPES உற்பத்தி செய்யப்படுகிறது. (Ind AS 108) வழங்கப்பட்டுள்ளதின்ப "செயல்படுத்தப்படும் தொகுப்புகள் பொறுந்தாது.

கிரிம்சன் மெட்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெடுக்காக

ராக இயக்குணர் DIN: 00087324

இடம் : சென்னை தேதி : 30.05.2022 DIN: 00018691

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட் CIN: L70101TN1992PLC022299

பநிவு அலுவலகம் : எண். 3 (பழைய எண். 25), கண்பதி காலணி, 3வது தெரு, சென்டாப் ரோடு எதிரில், தேனாம்பேட்டை, சென்னை — 18. தொலைபேசி : 044 - 42244444 இணையதளம் : www.arihanttoundations.com, மின்னஞ்சல் : investors@arihants.co.in

31.03.2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகள்

(ரூ. இலட்சத்தில்) ஒருங்கிணைத்தது தணித்தது காலாண்டு முடிவுகள் காரைன்டு முடிவுக்கா ஆண்டு முடிவுகள் ஆண்டு முடிவுகள் 31,03,2022 31,12,2021 31,03,2021 31,03,2022 31,03,2021 31,03,2022 31,12,2021 31,03,2021 31,03,2022 31,03,2021 (தணிக்கை (தணிக்கை செய்யப்படாதது) செய்யப்பட்டது) (தணிக்கை (தணிக்கை (தணிக்கை (தணிக்கை (தணிக்கை (தணிக்கை செய்யப்பட்டது செய்யப்படாதது) செய்யப்பட்டது) செய்யப்படாதது) செய்யப்பட்டத செய்யப்பட்டது சய்யப்பட்டது இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம் வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதா 1.662 3,974 5.896 4,727 3160 2677 4637 9453 7274 கைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாபம் (+) / நஷ்டம் (-(1315)தணிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதாரண முண் நிகர பைம் (+) / நஷ்டம் (-) 53 (1315)25 154 71 682 (179)(769)(301)தணிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாகாரண வகைகளுக்குப்பின், நடப்புக் காலத்திற்கான வரிக்குபின் 37 (1599)நிகர லாபம் (+) / நஷ்டம் (-) 116 48 602 (253)(838)(474)நடப்புக் காலத்திற்காண னிரிவாண மொத்த வருமாணம் நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாயம்/(நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர னிரிவான வருமானம்] (253)(841) (1603)செனுத்தப்பட்ட சமபங்கு மூதைனம் 860 860 860 860 860 860 860 860 860 ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தனிர முந்தைய ஆண்டின் ரிசர்வுகள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) 15.839 14.556 10.870 9,136 ஒரு பங்கு வருமாணம் ரூ.10/- ஓவ்வொண்றும் (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) 0.07 0.52 (2.94)(18.60)0.43 (ஆ) டைல்யூட்டப்

குறிப்புகள்:

- 1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டின் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த தணித்த மற்றும் ஒருங்கிணைத்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் எருக்கம் ஆகும். 31 மார்ச் 2022 அன்று முடிவடைந்த தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பங்கு சந்தையின் இணையதளங்களான (http://www.bseindia.com) (http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதனம் (https://arihantspaces.com) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
- 2. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் மே 20, 2022 அன்று தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில் ஓப்புதல் பெறப்பட்டது.
- 3. நிறுவணத்திற்கு ஒரே ஒரு பிரிவுடன் கூடிய கட்டுமாணம் உள்ளது.
- 4. மார்ச் 31, 2022க்கான நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்)விதிகளின், விதி 33ண் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு (SEBI LODR) தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். அறிக்கையில் எந்த தகுதியும்
- முந்தைய காலத்திற்கான தொகைகள் நடப்புக் காலத்திற்கு தேவைக்கேற்றவாறு மறுவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அரிவறந்த் பவுண்டேஷண்ஸ் & வறவுசிங் லிமிடெட்டிற்காக

இடம் : சென்னை தேதி : 30.05.2022

ஒப்பம்/-கமல் இனாவத்